

தலைப்பு 22 – நிர்வாக அலுவல்கள் தொடர்பான பாராளுமன்ற ஆணையாளர் அலுவலகம் - 2024

1. நிதிக் கூற்றுக்கள்

1.1 அபிப்பிராயம்

தலைப்பு 22 – நிர்வாக அலுவல்கள் தொடர்பான பாராளுமன்ற ஆணையாளர் அலுவலகத்தின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமைக் கூற்று, அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிச் செயலாற்றல் கூற்று மற்றும் காசுப் பாய்ச்சல் கூற்றுடன் கூடிய 2024 திசெம்பர் 31 ஆந் திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக் கூற்றுக்கள் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வுச் சட்டத்துடன் சேர்த்து வாசிக்கப்படும் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(1) ஆம் உறுப்புரையிலுள்ள ஏற்பாடுகளுக்கு இணங்க எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வுச் சட்டத்தின் 11(1) ஆம் பிரிவின் பிரகாரம் நிர்வாக அலுவல்கள் தொடர்பான பாராளுமன்ற ஆணையாளர் அலுவலகத்தின் நிதிக் கூற்றுக்கள் தொடர்பான எனது கருத்துரைகளும் அவதானிப்புகளும் உள்ளடங்கிய பொழிப்பறிக்கை 2025 மே 30 ஆந் திகதி பிரதான கணக்கீட்டு உத்தியோகத்தருக்கு வழங்கப்பட்டது. கணக்காய்வுச் சட்டத்தின் 11(2) ஆம் பிரிவின் பிரகாரம் நிர்வாக அலுவல்கள் தொடர்பான பாராளுமன்ற ஆணையாளர் அலுவலகத்திற்குரிய விரிவான முகாமைத்துவ கணக்காய்வு அறிக்கை 2025 யூன் 11 ஆந் திகதி பிரதான கணக்கீட்டு உத்தியோகத்தருக்கு வழங்கப்பட்டது. இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையிலுள்ள ஏற்பாடுகளுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வுச் சட்டத்தின் 10 ஆம் பிரிவின் பிரகாரம் இந்த அறிக்கை பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படுகின்றது.

நிர்வாக அலுவல்கள் தொடர்பான பாராளுமன்ற ஆணையாளர் அலுவலகத்தின் 2024 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக் கூற்றுக்களில், நிதி நிலைமை, நிதிச் செயலாற்றல் மற்றும் காசுப் பாய்ச்சல், நிதிக் கூற்றுக்களுக்குரிய குறிப்பு 1 இல் குறிப்பிடப்பட்டுள்ள நிதிக் கூற்றுக்களை தயாரிப்பதற்கான அடிப்படைக்கு இணங்க அனைத்து பொருண்மையானவை தொடர்பிலும் நியாயமான நிலைமையை பிரதிபலிக்கின்றன என்பது எனது அபிப்பிராயமாகும்.

1.2 அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (இ.க.நி) இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன். நிதிக் கூற்றுக்கள் தொடர்பாக எனது பொறுப்பு, கணக்காய்வாளரின் பொறுப்பு என்ற பிரிவில் மேலும் விபரிக்கப்பட்டுள்ளது. எனது அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக்கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

1.3 விடயமொன்றை வலியுறுத்தல் - நிதிக் கூற்றுக்களை தயாரிப்பதற்கான அடிப்படை

இந்த நிதிக் கூற்றுக்களை தயாரிக்கும் அடிப்படையை விபரிக்கும் நிதிக் கூற்றுக்களுக்குரிய குறிப்பு 1 தொடர்பில் கவனம் செலுத்துமாறு கோருகின்றேன். நிதிக் கூற்றுக்கள் அரசின் நிதிப் பிரமாணம் 150 மற்றும் 151 மற்றும் 2025 பெப்ரவரி 21 ஆந் திகதி திருத்தப்பட்ட 2024 திசெம்பர் 16 ஆந் திகதிய அரசு கணக்குகள் வழிகாட்டி இலக்கம் 06/2024 இன் பிரகாரம் நிர்வாக அலுவல்கள் தொடர்பான பாராளுமன்ற ஆணையாளர் அலுவலகத்தினதும் பொதுத் திறைசேரியினதும் பாராளுமன்றத்தினதும் தேவைப்பாட்டுக்காக தயாரிக்கப்பட்டுள்ளது. அதனால், இந்த நிதிக் கூற்றுக்கள் வேறு நோக்கங்களுக்கு பொருத்தமற்றதாக இருக்கக்கூடும். எனது அறிக்கை நிர்வாக அலுவல்கள் தொடர்பான பாராளுமன்ற ஆணையாளர் அலுவலகத்தினதும் பொதுத் திறைசேரியினதும் பாராளுமன்றத்தினதும் பயன்பாட்டினை மாத்திரம் நோக்கமாக கொண்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் எனது அபிப்பிராயத்தில் எந்த மாற்றமும் ஏற்படாது.

1.4 நிதிக் கூற்றுக்கள் தொடர்பாக பிரதான கணக்கீட்டு உத்தியோகத்தரினதும், கணக்கீட்டு உத்தியோகத்தரினதும் பொறுப்பு

அரசின் நிதிப் பிரமாணம் 150 மற்றும் 151 மற்றும் 2025 பெப்ரவரி 21 ஆந் திகதி திருத்தப்பட்ட 2024 திசெம்பர் 16 ஆந் திகதிய 06/2024 ஆம் இலக்க அரசு கணக்குகள் வழிகாட்டியின் பிரகாரம் அனைத்து பொருண்மையானவை தொடர்பிலும் நியாயமான நிலைமையை பிரதிபலிக்கும் வகையில் நிதிக் கூற்றுக்களைத் தயாரித்தல் மற்றும் மோசடிகள் மற்றும் தவறுகள் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்று அற்ற நிதிக் கூற்றுக்களை தயாரிக்க கூடிய வகையில் உள்ளகக் கட்டுப்பாட்டினை தீர்மானித்தல் கிரதான கணக்கீட்டு உத்தியோகத்தரின் பொறுப்பாகும்.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வுச் சட்டத்தின் 16(1) பிரிவின் பிரகாரம் நிர்வாக அலுவல்கள் தொடர்பான பாராளுமன்ற ஆணையாளர் அலுவலகத்தினால் வருடாந்த மற்றும் காலரீதியான நிதிக் கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு முடியுமான வகையில் தனது வருமானங்கள், செலவினங்கள், சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பாக உரிய வகையில் புத்தகங்கள் மற்றும் அறிக்கைகளை பேணிச் செல்லல் வேண்டும்.

தேசிய கணக்காய்வுச் சட்டத்தின் 38(1)(இ) உப பிரிவின் பிரகாரம் நிர்வாக அலுவல்கள் தொடர்பான பாராளுமன்ற ஆணையாளர் அலுவலகத்தின் நிதிக் கட்டுப்பாட்டிற்காக ஆக்கபூர்வமான உள்ளகக் கட்டுப்பாட்டு முறைமையொன்று தயாரிக்கப்பட்டு பேணிச் செல்லப்படுவதனை பிரதான கணக்கீட்டு உத்தியோகத்தர் (பொருத்தமான வகையில்) சான்றுறுதிப்படுத்த வேண்டியதுடன் அம்முறைமையின் செயற்திறன் தொடர்பாக காலத்திற்கு காலம் மீளாய்வொன்று மேற்கொள்ளப்பட்டு அதற்குமைய அம்முறைமையை செயற்திறனாக மேற்கொள்வதற்கு தேவையான மாற்றங்கள் மேற்கொள்ளப்படல் வேண்டும்.

1.5 நிதிக் கூற்றுக்களின் கணக்காய்வு தொடர்பாக கணக்காய்வாளரின் பொறுப்பு

ஒட்டு மொத்தமாக நிதிக் கூற்றுக்கள், மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்டதாக நியாயமான உறுதிப்படுத்தலொன்றை பெற்றுக்கொள்வது மற்றும் எனது அபிப்பிராயம் உள்ளடக்கப்பட்ட கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கை வழங்குவது எனது நோக்கமாகும். நியாயமான உறுதிப்படுத்தல் உயர் மட்டத்திலான உறுதிப்படுத்தலொன்றாக இருந்த போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வினை மேற்கொள்ளும் போது அது எப்போதும் பொருண்மையான தவறான கூற்றுக்களின் இல்லாமை என்பதன் உறுதிப்படுத்தலொன்றல்ல. மோசடி அல்லது தவறுகள் தனியாகவோ கூட்டாகவோ தாக்கமளிப்பதால் பொருண்மையான தவறான கூற்றுக்கள் இருக்கக்கூடியதாக இருப்பதுடன் இந் நிதிக் கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பயன்படுத்துவோரால் எடுக்கப்படும் பொருளாதார தீர்மானங்கள் மீதான தாக்கத்தின் அடிப்படையில் தங்கியிருக்கும்.

இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வின் பகுதியொன்றாக என்னால் கணக்காய்வின் போது துறைசார் வெளிப்படை மற்றும் தொழில்துறைசார் பின்னணியுடன் செயற்படுத்தப்பட்டது. என்னால் மேலும்,

- வெளியிடப்பட்ட கணக்காய்வு அபிப்பிராயத்திற்கு அடிப்படையொன்றை வழங்கும் போது மோசடி அல்லது தவறுகளின் காரணமாக நிதிக் கூற்றுக்களின் ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்று உருவாகும் ஆபத்தினை இனங்காணுதல் மற்றும் மதிப்பீட்டு செய்தல் என்பவற்றிற்காக சந்தர்ப்பத்திற்கு பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை திட்டமிடப்பட்டு செயற்படுத்தப்பட்டன. தவறுதலாக காண்பிப்பதன் காரணமாக இடம்பெறும் பொருண்மையான பிறழ் கூற்றினால் எழும் தாக்கத்தினை விட மோசடிகளால் இடம்பெறும் தாக்கம் பாரியதாக இருப்பதுடன் தவறான கூட்டிணைவு, தவறான ஆவணங்களைத் தயாரித்தல், வேண்டுமென்றே விட்டுவிடுதல், தவறாக காண்பித்தல் அல்லது உள்ளக கட்டுப்பாட்டை தவிர்ப்புச் செய்தல் போன்ற காரணங்களால் ஆகும்.

- உள்ளக கட்டுப்பாட்டின் ஆக்கபூர்வமானதன்மை தொடர்பாக அபிப்பிராயமொன்றை தெரிவிக்கும் எண்ணத்தில் அல்லாமல் சந்தர்ப்பத்திற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை திட்டமிடும் பொருட்டு உள்ளகக் கட்டுப்பாடு தொடர்பாக தெளிவொன்று பெற்றுக் கொள்ளப்பட்டது.
- வெளிப்படுத்தல்கள் உள்ளடக்கப்பட்ட நிதிக்கூற்றுக்களின் கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கத்திற்காக அடிப்படையான கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் சம்பவங்கள் பொருத்தமான மற்றும் நியாயமான வகையில் நிதிக்கூற்றுக்களில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக மதிப்பீடு செய்தல்.
- நிதிக்கூற்றுக்களின் கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கத்திற்கான கொடுக்கல் வாங்கல்கள் சம்பவங்கள் பொருத்தமாகவும் நியாயமாகவும் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் வெளிப்படுத்தல்கள் உள்ளடக்கப்பட்ட நிதிக்கூற்றுக்களின் ஒட்டுமொத்த சமர்ப்பித்தலும் மதிப்பீடு செய்யப்பட்டது.

எனது கணக்காய்வில் இனங்காணப்பட்ட முக்கியமான கணக்காய்வு கண்டுபிடிப்புக்கள் பிரதான உள்ளகக் கட்டுப்பாட்டு பலவீனங்கள் மற்றும் ஏனைய விடயங்கள் தொடர்பாக பிரதான கணக்கீட்டு உத்தியோகத்தருக்கு தெரியப்படுத்தியுள்ளேன்.

1.6 நிதிக்கூற்றுக்கள் மீதான கருத்துரைகள்

1.6.1 கணக்கீட்டு குறைபாடுகள்

அரசாங்க உத்தியோகத்தர் முற்பணக் கணக்கு தொடர்பான இணக்கக் கூற்று

கணக்காய்வு அவதானிப்பு	பிரதான கணக்கீட்டு உத்தியோகத்தரின் கருத்துரை	பரிந்துரை
மீளாய்வாண்டின் இறுதியில் உள்ளவாறு திறைசேரி கணினி அச்சு குறிப்பின் பிரகாரம் அரசாங்க உத்தியோகத்தர் கருக்கான முற்பணக் கணக்கின் மீதி ரூபா 2,555,506 ஆக இருந்ததுடன் அத்திகதியில் தனிப்பட்ட மீதி வகைப்படுத்தல் பொழிப்பின் கூட்டுத்தொகை ரூபா 2,518,749 ஆக இருந்ததால் ரூபா 36,757 ஆன வித்தியாசம் ஒன்று அவதானிக்கப்பட்டது. இது 2006 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட தவறான வரவு வைத்ததலக இருந்ததுடன் அவ் வேறுபாட்டை தீர்வு செய்வதற்கு மீளாய்வாண்டின் போதும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.	அரசாங்க உத்தியோகத்தர்களின் முற்பணக் கணக்கின் கடன் மீதி மற்றும் தனிப்பட்ட மீதிகளின் வகைப்படுத்தல் பொழிப்பின் பிரகாரம் கூட்டுத்தொகைக்கு இடையே காணப்படும் ரூபா 36,357 ஆன வித்தியாசத்தை தீர்வு செய்வதற்கு தேசிய பாதீட்டு திணைக்களத்துடன் கலந்துரையாடி எதிர்வரும் காலத்தில் அதனை தீர்வு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டிருந்தது.	வித்தியாசத்தை இனங்கண்டு கணக்குகளில் சீராக்கம் செய்வதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்

2. ஏனைய சட்டத் தேவைப்பாடுகள் தொடர்பான அறிக்கை

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு சட்டத்தின் 6(1)(ஈ) பிரிவின் பிரகாரம் பின்வரும் விடயங்களை நான் தெரிவித்துக் கொள்கின்றேன்.

(அ) நிதிக் கூற்றுக்கள் முன்னைய ஆண்டுடன் நேரொத்ததாக உள்ளது

(ஆ) முன்னைய ஆண்டிற்குரிய நிதிக் கூற்றுக்கள் தொடர்பாக என்னால் மேற்கொள்ளப்பட்ட பரிந்துரைகள் செயற்படுத்தப்பட்டிருந்தன.

3. நிதி மீளாய்வு

3.1 செலவின முகாமைத்துவம்

பின்வரும் அவதானிப்பக்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

கணக்காய்வு அவதானிப்பு	பிரதான உத்தியோகத்தரின் கருத்துரை	கணக்கீட்டு	பரிந்துரை
(அ) மீளாய்வாண்டில் நி.பி 66 மூலம் 08 செலவின விடயங்களில் வருடாந்த பாதீட்டு நிதி ஏற்பாடு 03 சதவீதம் முதல் 35 சதவீதம் வகையான வீச்சில் வருடாந்த பாதீட்டு மதிப்பீடு அதிகரிக்கப்பட்டும் 05 செலவினை விடயங்களில் வருடாந்த செலவின நிதி ஏற்பாடு 06 சதவீதம் முதல் 24 சதவீதம் வரையான வீச்சில் குறைக்கப்பட்டும் இருந்தால் மதிப்பீடு தயாரிக்கும் போது நி.பி 50 இன் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதாக.	ஏனைய உத்தியோகத்தர்கள் வெற்றிடங்கள் காரணமாக மேலதிக நேர வேலை செய்வதற்கு நேர்ந்தமை, அதிகரிக்கப்பட்ட வாழ்க்கை செலவின படிகள் கொடுப்பனவு, சீருடை படிகள் கொடுப்பனவு, வெட் வரி அதிகரித்தமை, முத்திரை கட்டணங்கள், தொலைபேசி கட்டணங்கள் பட்டியல் அதிகரித்தமை, நீர் மின்சார பட்டியல் அதிகரித்தமை, குத்தகை வாடகை அதிகரித்தமை, சேவை கட்டணங்கள் அதிகரித்தமை மற்றும் வெட்வரி அதிகரித்தமை, வருடாந்த உடன்படிக்கை விலை விவரங்கள் அதிகரித்தமை யாலும் எரிபொருள் விலை தளம்பல் அடைதல் நிறுத்தப்பட்டமை காரணமாக செலவினங்கள் குறை வடைந்தமை அத்தியாவசிய வாகன பராமரிப்பு ஏற்படாமை, இயந்திர உபகரணங்களின் பராமரிப்பு ஏற்படாமை போன்று மற்றும் புதிய பெக்ஸ் கொள்வகவு செய்யப்பட்ட மையால் பழைய இயந்திரத்தின் உடன்படிக்கையை புதுப்பிப்பதற்கு தேவைப்படாமை போன்ற நிலைமைகள் ஏற்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது.	நிதிப் பிரமாணங்களின் பிரகாரம் செலவின மதிப்பீடு சரியாக தயாரிக்கப்பட வேண்டும்.	

(ஆ) 02 செலவினை விடயங்களில் வருடாந்த நிதி ஏற்பாடு ஏனைய 03 செலவின விடயங் களுக்காக நி.பி 66 இன் மூலம் முழுமையாக மாற்றப்பட்டிருந்தன.	ஆண்டில் வெளிநாட்டு பிரயாணங்கள் ஏற்படாமை யாலும் போக்குவரத்து படிகள் செலுத்தப்படாததாலும் 2025 ஆம் ஆண்டின் மதிப்பீடுகளில் இருந்து அகற்றப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது	செலவினங்கள் சரியாக மதிப்பீடு செய்யப்பட்டு வருடாந்த செலவின மதிப்பீடு தயாரிக்கப்பட வேண்டும்
(இ) மீளாய்வாண்டின் கட்டிடங்கள் மற்றும் நிர்மாண பராமரிப்பு செயற்பாடுகளுக்காக மேற்கொள்ளப்பட்டு இருந்த ரூபா 10,000 தொகை முழுமையாக சேமிக்கப்பட்டு இருந்ததுடன் மேலும் 09 மீண்டெலும் செலவினை விடயங்களுக்காக மேற் கொள்ளப்பட்டிருந்த மொத்தம் ரூபா 11,924,000 ஆன தேறிய நிதி ஏற்பாடுகளில் ரூபா 2,394,565 அதாவது 18 சதவீதம் முதல் 86 சதவீதம் வரை கருத்திற் கொள்ளக் கூடியளவில் சேமிக்கப்பட்டு இருந்தன.	செலவின மதிப்பீடு தயாரிக்கப்பட்டதன் பின்னர் ஏற்பட்ட தவிர்க்க முடியாத காரணங்களால் நிதிஏற்பாடு அளவொன்று சேமிக்கப்பட்டு இருந்தது. நிறுவனத்தில் உள்ள வெற்றிடங்களின் எண்ணிக்கை, செலவினக் கட்டுப்பாடு மற்றும் செலவினங்கள் இதன் பின்னர் ஏற்படாமை போன்ற விடயங்களால் நிதியேற்பாடு சேமிக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது	நிதிப் பிரமாணங்களின் பிரகாரம் செலவின மதிப்பீடு சரியாக தயாரிக்கப்பட வேண்டும்.
(ஈ) மீளாய்வாண்டில் 04 செலவின விடயங்களுக்காக நி.பி 66 இன் கீழ் மாற்றப்பட்டிருந்த மொத்தம் ரூபா 1,069,000 இல் ரூபா 578,415 தொகை சேமிக்கப்பட்டு இருந்தது.	நி.பி 66 இன் கீழ் மாற்றப்பட்ட நிதி ஏற்பாடுகளில் எதிர்பார்க்கப்பட்ட செலவினங்கள் ஏற்படாமை, திசெம்பர் மாதம் பட்டியல் கொடுப்பனவிற்கு சமர்ப்பிக்கப்படாமை மற்றும் புதிய பெக்ஸ் இயந்திரம் கொள்வனவு செய்தமையால் பழைய இயந்திரத்தின் சேவை உடன்படிக்கையை புதுப்பிக்கும் தேவைப்பாடு ஏற்படாமை காரணங்களாக குறிப்பிடப்பட்டிருந்தது.	செலவினங்கள் சரியாக மதிப்பீடு செய்யப்பட்டு வருடாந்த செலவினை மதிப்பீடு தயாரிக்கப்பட வேண்டும்.

3.2 பொறுப்புக்கள் மற்றும் கடப்பாடுகளுக்கு உட்படுதல்

கணக்காய்வு அவதானிப்பு	பிரதான உத்தியோகத்தரின் கருத்துரை	கணக்கீட்டு பரிந்துரை
மீளாய்வாண்டின் சந்தர்ப்பங்களில் 266,992 ஆன பொறுப்புகளுக்கு உட்பட்டமையால் 163,552 ஆன சேமிப்புக்களை மிகைத்து ரூபா 103,440 ஆன பொறுப்புகளுக்கு உட்பட்டிருந்ததாக அவதானிக்கப்பட்டது	இரண்டு மதிப்பிடப்பட்ட விட மின்சார அதிகரித்தமை, சேவை அதிகரித்தமை நிதி மிகைத்திருந்ததுடன் நிதிஏற்பாட்டை முகாமை செய்வதற்கு எதிர்காலத்தில் நடவடிக்கை எடுப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது.	அளவினை சேமிப்பை மிகைத்து பொறுப்புக்களுக்கு கடப்பாடு மேற்கொள்ளக்கூடாது காரணமாக ஏற்பாட்டை

4. செயற்பாட்டு மீளாய்வு

4.1 திட்டமிடல்

கணக்காய்வு அவதானிப்பு	பிரதான உத்தியோகத்தரின் கருத்துரை	கணக்கீட்டு பரிந்துரை
2020 ஆகஸ்ட் 28 ஆம் திகதிய 02/2020 ஆம் இலக்க அரசு நிதிச் சுற்றறிக்கை 12.2 ஆம் பந்தியின் பிரகாரம் 14 ஆம் வழிகாட்டியின் பிரகாரம் செயல் நடவடிக்கை திட்டத்தின் அடிப்படையில் நிறுவனத்தின் செயலாற்றல் குறிகாட்டி சமர்ப்பிக்கப்பட்டிருக்கவில்லை.	02/2020 ஆம் இலக்க அரசு நிதிச் சுற்றறிக்கை பிரகாரம் செயல் நடவடிக்கை திட்டம் திட்டத்தின் அடிப்படையில் நிறுவனத்தின் செயலாற்றல் குறிகாட்டிகளை சமர்ப்பிப்பதற்கு எதிர்வரும் காலங்களில் நடவடிக்கை எடுப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது	தொடர்புடைய சுற்றறிக்கை பிரகாரம் நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

4.2 பெறுகை செயற்பாடுகள் செலவின முகாமைத்துவம்

பின்வரும் அவதானிப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன.

கணக்காய்வு அவதானிப்பு	பிரதான உத்தியோகத்தரின் கருத்துரை	கணக்கீட்டு பரிந்துரை
(அ) 2020 ஆகஸ்ட் 28 ஆம் திகதிய 02/2020 ஆம் இலக்க அரசு நிதிச் சுற்றறிக்கை 4 ஆம் பந்தியின் பிரகாரம் 13 ஆம் வழிகாட்டியின் பிரகாரம்	தொடர்புடைய சுற்றறிக்கை வழிகாட்டியின் பிரகாரம் குறித்துரைக்கப்பட்ட மாதிரியில் பெறுகை திட்டம் அடுத்த ஆண்டு முதல் அதன் பிரகாரம்	தொடர்புடைய சுற்றறிக்கை பிரகாரம் நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

குறித்துரைக்கப்பட்ட மாதிரி செயற்படுத்துவதற்கு
பெறுகை திட்டத்திற்காக நடவடிக்கை எடுக்கப்படும்
பயன்படுத்தப்பட்டு என குறிப்பிடப்பட்டிருந்தது.
இருக்கவில்லை

(ஆ) பெறுகை திட்டத்தின் கணப்பிட்ட பக்ஸ் பெறுகை திட்டத்தின்
பிரகாரம் நிழற்பிரதிபிரதி இயந்திரத்தின் உதிரி பிரகாரம் தாமதம் இன்றி
இயந்திரம் மற்றும் பாகங்கள் உற்பத்தி கொள்வனவு
புரொஜெக்டர் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக மேற்கொள்ளப்பட
இயந்திரத்திற்காக குறித்த முகவர் வேண்டும்
எதிர்பார்த்த கொள்வனவுக் கடிதம்
கால எல்லை மதிப்பிடப்பட்ட பெற்றுக் கொள்ளவும்
கால எல்லையுடன் வழங்குனரிடமிருந்து விலை
ஒப்பிடும்போது 06 மாத விபரங்களை சமர்ப்பதற்கு
தாமதம் ஒன்று எதிர்பார்த்த காலத்தை விட
அவதானிக்கப்பட்டது. கூடிய காலம் எடுத்தமை
பெறுகை முடிவடைவதற்கு
தாமதமானதாக
குறிப்பிடப்பட்டிருந்தது.

5. மனிதவள முகாமைத்துவம்

பின்வரும் அவதானிப்பக்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

கணக்காய்வு அவதானிப்பு	பிரதான கணக்கீட்டு பரிந்துரை உத்தியோகத்தரின் கருத்துரை	
(அ) 2018 ஜனவரி 24 ஆம் திகதிய 02/2018 ஆம் இலக்க பொது நிர்வாக சுற்றறிக்கையின் அட்டவணையில் உள்ளடக்கப்பட்ட வழிகாட்டலுக்கு இணங்க மனித வளத்தை திட்டம் ஒன்று தயாரிக்கப்பட்டிருக்க வில்லை	02/2018 ஆம் இலக்க பொது நிர்வாக சுற்றறிக்கைக்கு இணங்க மனித வளத்தை திட்டத்தை சமர்ப்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது	தொடர்புடைய சுற்றறிக்கை பிரகாரம் நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.
(ஆ) அங்கீகரிக்கப்பட்ட பதவி அணி 32 ஆக இருந்ததுடன் அதில் 15 பகுதிகள் வெற்றிடங் களாக காணப்பட்டன. முறைப்பாடு தொடர்பான நிர்வாக உத்தியோகத்தர் பதவி 06 வருடங்களுக்கு மேற்பட்ட காலமாக வெற்றிடமாக காணப்பட்டதுடன், அது அலுவலகத்தின் நோக்கங்களை செயல்படுத்துவதில் தடையொன்றாக இருக்க கூடும் என்பது கணக்காய்வின் போது அவதானிக்கப்பட்டது.	அலுவலகத்தின் காணப்படும் வெற்றிடங்களை நிர்வாகத்திற்காக பொது நிர்வாக அமைச்சின் மூலம் வேண்டுகோள் விடுக்கப்பட்ட போதும் இதுவரை அவ்வெற்றிடங்களை பூர்த்தி செய்வதற்கு முடியாத இருந்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது.	அத்தியாவசிய வெற்றிடங்களை பூர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.